

Written by தமிழ்ராங் கம்  
Tuesday, 22 February 2011 18:15 -

---

00000 மாமாங்கத் திலுள்ள ஜி.பி.பி. கிரானடைஸ் நிறுவனத்தில் தொழிற்சங்கம் அமைத்த ஓரே காரணத்திற காசு, கடந்த அக்டோபர் 2007இல் இந் நிறுவனத்தசைச் சரேந்த 53 தொழிலாளர்கள் திடீர் வலேநீ க்கம் செய்யப்பட்டனர். இச்சட்டவிரோத வலேநீ க்கத்துகுக் கு எதிராகவும், கடந்த மபி ன்றாண்டுகளும் மலோக வலேயிழந்த தொழிலாளர் குடும்பங்கள் பட்டினியால் பரிதவிப்பதை உணர்த்தியும் மாவட்ட ஆட்சியரிடமும் தொழிலாளர் துறையிடமும் பலமுறை மனு கொடுத்தும் கட்ட, இதுவரை எந்த நடவடிக் கையும் எடுக்கப்படவில்லை. உண்ணாவிரதம், கண்டன ஆர்ப்பாட்டம், மனிதச் சங்கிலி எனத் தொழிலாளர்கள், தமது குடும்பத்தோடு பல போராட்டங்களை நடத்திய போதிலும் ஆலனை நிர்வாகமோ, அதிகார வர்க்கமோ அசனந்து கொடுக்கவில்லை.

இந்நிலையில் கடந்த 3.1.2011 அன்று மக்கள் குறைநீர்க்கும் முகாம் சலேம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தபோது, பு.ஜ.தொ.மு.வின ஜி.பி.பி. கிளசைச் சங்கத்தசைச் சரேந்த 70 தொழிலாளர்கள் தமது குடும்பத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து மீண்டும் மனு கொடுத்தனர். இதுவரை 12 முறை மனு கொடுத்த போதிலும் எந்த நடவடிக் கையும் எடுக்காத ஆட்சியர் சந்திரகுமார், நிர்வாகத்திடம் பசேவிட்டுப் பொங்கலுக்குப் பிறகு சொல்வதாக மீண்டும் தட்டிக் கழித்தார். கடந்த மபி ன்றாண்டுகளாக இதயைச் சொல்லி ஏய்த்து வருவதை அனைவரின முன்பாகப் போட்டுடதைத் ஜி.பி.பி. கிளசைச் செயலாளர் தோழர் கண்ணன், "நீங்கள் சொல்கிற ததேயை எழுதிக் கையெழுத்து போட்டுக் கொடுங்கள்" என்று கோரினார்.

ஆத்திரமடைந்த ஆட்சியர், "நீ யார்? யாருக்கிட்டே பசேக்கிட்டீர் இருக்கனே னு தெரியுமா?" என்று அதிகாரத்திமிரில் சீற, உடனே அனதைத்துத் தொழிலாளர்களும் "இன்றே எங்களுக்கு ஒரு முடிவதைத் தெரிவியுங்கள்; உங்கள் அதிகாரத்தகைக் கொண்டு ஜி.பி.பி முதுலாளியை உடனே அழதைத்துப் பசேங்கள்" என்று கபி, அப்படியே தரையில் அமர்ந்து தரணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை ஊடகங்கள் படம்பெுப்பதைக் கண்ட ஆட்சியர், "என்ன, ரகளை பண்ணீங்கள்? வலெயி வர முடியாத சகெச்சனல் தபுக்கி உள்ள போட்டுருவனே!" என்று மிரட்டிப் பார்த்தும் பலனில்லாததால், அனைவரையும் கதைத்துச் செய் உத்தரவிட்டார். ஆட்சியர் அலுவலகத்தில் இப்படியொரு போராட்டத்தை

Written by தமிழ்நாடு கம்  
 Tuesday, 22 February 2011 18:15 -

பார்த்திராத அதிகாரிகளும் ஊழியர்களும் அதிர்ச்சியில் உறந்து போயினர்.

பெண்கள், குழந்தைகளோடு கைது செய்யப்பட்டு ஒரு திருமண மண்டபத்தில் அடகு வைக்கப்பட்டிருந்த தொழிலாளர்கள், போலீசார் கொடுத்த மதிய உணவை மறுத்து உண்ணாநிலை போராட்டத்தை மேற்கொண்டனர். கைதான தொழிலாளர்கள் அன்று மாலையில் விடுவிக்கப்பட்டனர். "கூடும் பத்துடன் கைது செய்யப்பட்ட ஜி.பி.பி. தொழிலாளர்களை விடுதலை செய்!" என்ற முழக்கத்துடன் நகரெங்கும் ஓட்டப்பட்ட சுவரொட்டிகளும், நாளடோகளில் வெளியான செய்திகளும் இந்நியாயமான போராட்டத்தை மக்களிடம் பிரச்சாரப்படுத்துவதால், தலமைச்சர் செயலகத்திலிருந்து சலேம் மாவட்ட ஆட்சியரிடம் விளக்கக் கேட்டு நெருக்கதல் கொடுக்கப்பட்டதாக அதிகாரத் தாழ்வாரங்களிலிருந்து தகவல் கசிந்துள்ளது.

இப்போராட்டத்தின் விளைவாக, கடந்த ஜனவரி 1920 தேதிகளில் மாவட்ட ஆட்சியரின் முன்பாக பச்சை சுவர்த்தகை குவந்த ஜி.பி.பி. நிர்வாகத்தினர், சங்கத்தின் முன்னணியாளர்கள் 8 பேரைத் தவிர மற்றவர்களை வலையைக் குடுத்துக் கொள்வதாகக் கூறியதை ப.ஐ.தொ.ம. ஏற்க மறுத்துவிட்டது. நிர்வாகத்தினர் இதுபற்றிப் பரிசீலித்து மீண்டும் பச்சை சுவர்த்தகை குவரவதாகத் தெரிவித்துள்ளனர்.

தொழிலாளர் உரிமைகளும் தொழிற்சங்க உரிமைகளும் பறிப்பு, திடீர் வலையைக் கம், பழிவாங்குதல்கள் எனத் தொடரும் மூதலாளித்துவப் பயங்கரவாதத்தையும், அதற்குத் துணைநிற்கும் அதிகார வர்க்கத்தையும், மறுகாலனியாக்கம் என்றால் என்ன என்பதையும் ஜி.பி.பி. கிராண்டை தொழிலாளர்கள் தங்களது போராட்டத்தின் மூலம் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளனர். மூதலாளிகளின் கொட்டத்துக்கும் அதிகார வர்க்கத்தின் திமிருக்கும் எத்தகைய போராட்டங்களின் மூலம் பதிலடி கொடுக்க வேண்டும் என்பதையும் ப.ஐ.தொ.ம. தலமையிலான தொழிலாளர்களின் இப்போராட்டம் நிரூபித்துக் காட்டியுள்ளது. ப.ஐ. செய்தியாளர், சலேம்.